

பத்திரிக்கை செய்தி

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) - 1 (Protection Officer - Non - Institutional Care) பணியிடம் மற்றும் காஞ்சிபுரம் காவல் எல்லைக்குட்பட்ட Special Juvenile Police Unit - களுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூகப் பணியாளர்கள் - 2 (Social Worker) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வ. எண்.	பதவி மற்றும் மாத ஊதியம்	பணியிடங்களின் எண்ணிக்கை	கல்வி தகுதி, அனுபவம் மற்றும் வயது வரம்பு
1	பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 27,804/- (தொகுப்பூதியம்)	1	Post Graduate degree in Social Work/Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University. OR Graduate in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University with 2 years' experience in project formulation/ implementation, monitoring and supervision in the preferably in the field of Women & Child Development / Social Welfare. Proficiency in Computers Age Limit: 42 Years
2	சமூகப் பணியாளர் 18,536/- (தொகுப்பூதியம்)	2	Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university. Weightage for work experience candidate Proficiency in Computers Age Limit: 42 Years

முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண். 317 K.T.S மணி தெரு,
மாமல்லன் நகர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

தொலைபேசி : 044 - 27234950, 6382613096

மேற்குரிய பணியிடங்களுக்கு உரிய தகுதியினை பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 06.02.2025 அன்று மாலை 5.45-க்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை <https://kancheepuram.nic.in> என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் / தலைவர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
காஞ்சிபுரம்.

20/01/2025

**Department of Children Welfare and Special Services
District Child Protection Unit, Kancheepuram**

Application form for the Post of Protection Officer (Non-Institutional Care)

1	Name of the Applicant * (IN CAPITAL LETTERS)		Recent Pass-port size photograph of the applicant to be affixed		
2	Name of the Father / Husband*				
3	Date of Birth *				
4	Age				
5	Marital Status				
6	Address for Communication * (IN CAPITAL LETTERS)				
7	Phone/Mobile Number*				
8	E-mail ID*				
9	Educational Qualification (Enclose the copy of supporting documents)*				
10	Additional Qualification (if any)				
11	Community	OC/BC/MBC/SC/ST			
12	Details of Working Experience (Enclose the copy of the relevant experience certificates)*				
Sl. No	Name of the organization	Designation	Years of experience		
			From (Date)	To (Date)	No. of years & months

**Mandatory*

Note: Incomplete application and application without relevant supporting documents will be summarily rejected without any prior information.

I _____ hereby declare that the particulars furnished by me in this application form are true to the best of my knowledge and belief. In case any information is found to be incorrect, my candidature shall liable to be rejected.

Signature of the Applicant

Special Juvenile Police Unit, Kancheepuram

Application form for the Post of Social Worker

1	Name of the Applicant * (IN CAPITAL LETTERS)				Recent Pass-port size photograph of the applicant to be affixed
2	Name of the Father / Husband*				
3	Date of Birth *				
4	Age				
5	Marital Status				
6	Address for Communication * (IN CAPITAL LETTERS)				
7	Phone/Mobile Number*				
8	E-mail ID*				
9	Educational Qualification (Enclose the copy of supporting documents)*				
10	Additional Qualification (if any)				
11	Community		OC/BC/MBC/SC/ST		
12	Details of Working Experience (Enclose the copy of the relevant experience certificates)*				
Sl. No	Name of the organization	Designation	Years of experience		
			From (Date)	To (Date)	No. of years & months

**Mandatory*

Note: Incomplete application and application without relevant supporting documents will be summarily rejected without any prior information.

I _____ hereby declare that the particulars furnished by me in this application form are true to the best of my knowledge and belief. In case any information is found to be incorrect, my candidature shall liable to be rejected.

Signature of the Applicant